



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1982 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க,
நிதி (திருத்தச்) சட்டம்**

[1982, மார்ச்சு மாதம் 25 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1982, மார்ச்சு மாதம் 26 ஆம் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்த
மானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு, அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1982 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, நிதி (திருத்தச்) சட்டம்

[1982, மார்ச்சு மாதம் 25 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச. வ.—ஓ. 51/81

1474

1973 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்
கானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்
வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக:—

1. இச்சட்டம், 1982 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, நிதி (திருத்
தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. இதனகத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பிடு
செய்யப்படும், 1973 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின்
விரிவுப்பெயரானது, “தனிப்பட்ட கார்களுக்கான” என்னும் சொற்களுக்
குப் பதிலாக, “குறித்த சில மோட்டார் வாகனங்களுக்கான” என்னும்
சொற்களை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

1973 ஆம் ஆண்
டின் 47 ஆம்
இலக்கச் சட்டத்
தின் விரிவுப்
பெயரைத் திருத்
துதல்.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் I ஆம் பாகத்தின் தலையங்கமானது,
“தனிப்பட்ட கார்களின்” என்ற சொற்களுக்குப் பதிலாக “குறித்த சில
மோட்டார் வாகனங்களின்” என்னும் சொற்களை இடுவதன்மூலம் இத்
தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் I ஆம்
பாகத்தினது
தலையங்கத்
தைத் திருத்த
தல்.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 2 ஆம் பிரிவானது இத்தால் பின்
வருமாறு திருத்தப்படுகின்றது:—

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 2 ஆம் பிரி
வைத் திருத்து
தல்.

(1) இரண்டாம் பிரிவை, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவாக மீள
இலக்கமிடுவதன்மூலம்;

(2) அப்பிரிவின் மீள இலக்கமிடப்பட்ட 1 ஆம் உட்பிரிவில்—

(அ) “1972 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதியன்று” என்
னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக “1972 ஆம்
ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதியன்றும் அதன்
பின்னரும், ஆனால் 1981 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம்
23 ஆம் தேதிக்கு முன்னராக” என்னும் சொற்களையும்
எண்களையும் இடுவதன்மூலம்; அத்துடன்

(ஆ) “அத்தேதிக்குப்பின்பு” என்பதிலிருந்து “செலுத்துதல்
வேண்டும்:” என்பது வரையிலான சொற்களுக்கும் எண்
களுக்கும் பதிலாக, “1972 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
10 ஆம் தேதிக்குப்பின்னர் தனிப்பட்ட காராகப் பதிவு
செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தின் முதலாவது
சொந்தக்காரராகப் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வோர் ஆளும்,
3(1) என்னும் பிரிவில் ஏற்பாடுசெய்யப்பட்டவாறும், இச்
சட்டத்தின்கீழ் அதற்கென ஆக்கப்படக்கூடிய அத்தகைய
ஒழுங்குநிதிகளுக்கிணங்கவும் வரியொன்றைச் செலுத்து
தல் வேண்டும்:” என்னும் சொற்களையும் எண்களையும்
இடுவதன்மூலம்; அத்துடன்

(3) அப்பிரிவின் மீள் இலக்கமிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவை உடனடுத்து, பின்வரும் புதிய உட்பிரிவை உட்புகுத்துவதன்மூலம்:—

‘(2) ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தோராம் ஆண்டு மார்ச்சு மாதம் 23 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர், அத்தேதியன்று அல்லது அதன்பின்னர் பதிவுசெய்யப்பட்ட மோட்டார் காரொன்றுக்கு முதலாவது சொந்தக்காரராக வருகின்ற ஒவ்வொரு ஆளும், 3(1 அ) என்னும் பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டவாறும், இச்சட்டத்தின்கீழ் அதற்கென ஆக்கப் படக்கூடிய அத்தகைய ஒழுங்குவிதிகளுக்கிணங்கவும் வரியைச் செலுத்துதல் வேண்டும்:’

ஆயின், எவ்வாறாயினும், இவ்வுட்பிரிவின் ஏற்பாடுகள், மோட்டார் வாகனச் சட்டத்தின் 31(4) என்னும் பிரிவின்கீழ் அரசிறை உரிமக் கட்டணத்தைக் கொடுப்பனவு செய்வதில் ருந்து விலக்களிக்கப்பட்ட எவ்வேனுமானவருக்கு ஏற்புடையன வாதலாகாது.

இவ்வுட்பிரிவிலும் 3(1 அ) என்னும் பிரிவிலும் “மோட்டார் கார்” என்பது மோட்டார் வாகனச் சட்டத்திலுள்ள அதே பொருளை உடையதாதல் வேண்டும்.’.

முதன்மைச் சட்டவாக்கத் தின் 3 ஆம் பிரிவைத் திருத்து தல்.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 3 ஆம் பிரிவானது இத்தால் பின் வருமாறு திருத்தப்படுகின்றது:—

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், “வரியானது” என்னும் சொல்லுக்குப் பதிலாக, “பிரிவு 2(1) என்பதன் கீழான வரியானது” என்னும் சொற்களையும் என்களையும் இடுவதன்மூலம்;

(2) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை உடனடுத்து, பின்வரும் புதிய உட்பிரிவை இடுவதன்மூலம்:—

“(1 அ) பிரிவு 2(2) என்பதன் கீழான வரியானது, 1982 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆந் தேதியன்று அல்லது அதற்கு முன்னராக அல்லது வாகனம் மோட்டார் காரொன்றாக முதன் முதலாகப் பதிவுசெய்யப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாத காலப்பகுதி முடிவடைவதற்கு முன்னராக, இவற்றுள் எது பிற்கியதோ அப்பிற்கிய தேதியில், தோதான உரிமம் வழங்கும் அதிகாரியிடம் செலுத்தப்படுதல் வேண்டும்.”;

(3) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், “ஓராம் உட்பிரிவிற்கிணங்க அத்தகைய வரி செலுத்துவதற்குரியதாகும் தேதியன்று அல்லது அதற்கு முன்பு அதனைச் செலுத்தத்தவறும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஓராம் உட்பிரிவில் அல்லது (1 அ) என்னும் உட்பிரிவில் குறிப்பிடுசெய்யப்பட்ட (இதனகத்துப் பின்னர் “வரி” எனக் குறிப்பிடுசெய்யப்படும்) வரியை, அத்தகைய வரி செலுத்துவதற்குரியதாகும் தேதிகளில் அல்லது அவற்றுக்கு முன்னராகச் செலுத்தத் தவறும்” என்னும் சொற்களையும் எண்ணையும் இடுவதன்மூலம்; அத்துடன்

(4) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவில், “(1) ஆம் உட்பிரிவிற் கொங்க” என்ற சொற்களுக்கும் எண்ணுக்கும் பதிலாக, “(1) ஆம் உட்பிரிவுக்கு அல்லது (1 அ) என்னும் உட்பிரிவுக்கு இணங்க” என்னும் சொற்களையும் என்களையும் இடுவதன்மூலம்.